

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette.

PART III.

FRIDAY, AUGUST 7, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 7th day of August, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Hill House, Mutwal, Colombo:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots situated in the village of Urumutta in the Gangaboda patti of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing:—

Lot.	Name of Land.	Preliminary plan 68.			Extent. A. R. P.
		
68	Potuwiladeniya	0 1 87
82	Nedunehenyaya, Etambagahahenyaya, Galamunegodahenyaya, Gangodakandehenyaya	821 3 11
105	Amukanattegodahena	15 2 15
109	Dolaialawila	0 1 9
110	Minuwanwila	3 2 38
114	Baddegedarakandewila	0 1 38
115	Barawepottewila	3 1 17
117	Orukandeaddarawila	0 2 29
123	Yakadagalahanewila	2 1 4
132	Muttettuhanewila	2 1 16
133	Aludeniywila	0 1 19
					851 1 33

and bounded as follows: on the north by Kuiruponapottekumbura claimed by M. Babune and others, the Urumuttedola, Bogahawatta claimed by S. Dingi and others, Ambagahahena claimed by M. Don Juwanis and others, Pratapagewettahena claimed by J. S. Don Carolis and others, Niyakolaketiyehehena belonging to Crown (14,993, 14,994, and 14,995), Miminiketiyewattā claimed by M. Don Andiris and others, Miminiketiyehena claimed by M. Don Juwanis and others, Ihalawattadeniya claimed by ditto, Miminiketiyehena claimed by ditto, Miminiketiyewatta claimed by M. Don Andiris and others, Niyakolaketiyehehena belonging to Crown (14,995 and 14,994), Dolabodawatthehena claimed by M. Don Andiris and others, Ranchagodayawatta claimed by M. Don Andiris Appu and others, Pansalawatthehena claimed by Gunaratna Unnanse, the Urumuttedola, Godamagewatta claimed by J. Disan Appu, the Urumuttedola (P.P. 12,065), Udalahuawalawatta claimed by J. Don Carolis, Udalashuwakumbura claimed by H. Simanhami and others, Kadewatta claimed by M. Salman and others, Vitaranakumbura claimed by H. Don Bastian, Gedarawatta claimed by M. Salman and others, Hikgahawatta claimed by M. Andiris and others, Udaetakkinnawala (P.P. 4,478) claimed by H. Simanhami, Pinliyadda (P.P. 12,068) claimed by ditto, Ambagahaliyaddakumbura claimed by Gunaratna Unnanse and others, Alawatugodadeniya claimed by J. Disan Appu and others, Alawatugodahena claimed by Jayatunga Appu and others, Alawatugodawatta claimed by J. Disan Appu and others, Migahadeniyekumbura claimed by M. Don Juwanis and others, Kirimetitennewatta claimed by G. Kiri Appu and others, Migahadeniyekumbura claimed by M. Don Juwanis and others, Tandiyaniyakumbura claimed by J. Appu and others, Ne-katilyaddakumbura claimed by G. Balahami and others, a stream, Talghadeniyakumbura claimed by M. Don Juwanis and others, Pelapolkoratuwawatta claimed by G. Balahami and others, Unapanduragawakumbura claimed by H. Punchi Appu and others, Pelapolkoratuwewatta claimed by G. Balahami and others, Etakkinnawalahena claimed by H. Simanhami and others, Etakkinnawalawatta claimed by ditto, Uda Etakkinnawala (P.P. 4,478) claimed by H. Siman and others, Palle-etakkinnawakumbura claimed by P. Dingi Appu and others, Gorakaghawatta claimed by M. Babune and others, Gebalannadeniya claimed by Ibrahim Tambi, Kiriwanagodawatta claimed by M. Hendrick and others, Kiriwanagodadeniya claimed by M. Dingihami and others, Lokugedarawatta claimed by P. Punchiappu and others, Millagahadeniya claimed by M. Babune and others, Pahala Horakanenya claimed by M. Lokuhami and others, Horakaneniyekumbura claimed by S. S. Haramanis and others, Pahala Horakanenya claimed by S. S. Haramanis and others, Horakaneniyekumbura claimed by ditto, Pahalahorakanenya claimed by M. Lokuhami and others, Millagahadeniyewatta claimed by P. Sinne and others, Gebalannadeniya claimed by Ibrahim Tambi, Madawalabokkekumbura claimed by H. Don Bastian, Madawalabokkeendumulla claimed by H. Don Bastian and others, Puwakgahawalakumbura claimed by A. B. Juwanis, Registrar, Madawalabokkewila claimed by H. Don Bastian and others, Madawalabokkekumbura claimed by ditto, Gebalannadeniya claimed by Ibrahim Tambi, Alakoladeniyakumbura claimed by W. D. Don Bastian (lots 50, 51, 52), Madawalabokkekumbura claimed by H. Don Bastian, Kinagastudillewatta claimed by S. S. Haramanis, Madawalabokkekumbura claimed by H. Don Bastian, Millagahadeniya claimed by M. Babune and others, Millagahaliyadda claimed by M. Silappu and others, Baddegedarawatta claimed by ditto, Millagahaliyadda claimed by ditto, Millagahadeniya claimed by M. Babune and others, Garandabokkekumbura claimed by G. Lokuhami and others, Mugunamalgahawatta claimed by M. Babune and others, Paluwatta claimed by J. Disan and others, Imbulgahamulla claimed by M. Don Juwanis and others, Udaokandawatta claimed

by J. Carolis Appu, Minunwanwilehena claimed by J. Anagihami and others, Danketiywila claimed by A. B. Juwanis, Pahalawatta claimed by S. S. Harmanis and others, Bataketiyehenyaya belonging to Crown ; on the east by the village limit of Beragama ; on the south by the village limit of Talahagama, the village limit of Wenagama ; on the west by the village limits of Welihena and Dematapassa (P.P. 16,083 and 16,084), a footpath, Pahalaminikawakumbura belonging to S. S. Harmanis, the village limits of Dematapassa and Kehelwala.

NOTE.—The following lot lying within the above boundaries is excluded from this notice, and its extent 1 acre and 2 perches is not included in the acreage of 851 acres 1 rood and 33 perches given above:—

Lot.	Name of Land.	Preliminary plan 68.			Extent. A. R. P.
		
.81	Kandewalakumbura	1 0 2

එම් 1903 කුදා අභෝස්ත්‍රි මප 7 චෙති දින පටන් ඇත්ම, සයක් ඇතුළවදී මෙහි පහත දක්වන ඉඩ
වලට නොහැර, තේ ඉය එකකට නොහැර, තේ වැඩි ගණකකට යම් අයිතිවාසිකම් තිබෙක සම්
අභෝස්ත්‍රි අස්ථ්‍රම් ඒ අය විසින් මූජ්‍යම් සැමැකුව වම් 1897, 1899 සහ 1900 අභ්‍යන්තරවල 28 වෙනි
වගන්තියේ ප්‍රකාරය පත්‍රකරණලු බු විශේෂ මත්ත්‍යාචාරය, තේ තාවස්සේ හෙතුම මොරු හිල්
කුවස්-කස්සෝරු, එවුන් උතුරු ප්‍රතිඵලිය ඇවිත් පෙන්සිට හෝ ලියවිලුලකින් එක් ඉඩම්
වලට නොහැර, නොහැර රට් ඇත් යම් කොටසකට කිසි අයිතිවාසිකම් පෙන්ව, සිරින්ට නොයෙදුනා, තේ එක්
විශේෂ මත්ත්‍යාචාරය, තන්න, තාවස්සේ ඉහුත් ආභ්‍යන්තරවලින් ලැබිතිබෙන බලවලු ප්‍රකාරය න්,
අයිතිවාසිකම් නොහැර, නොහැර එක් ඉඩම් අයිතිවාසිකම් මෙහින් ගෙණුර දක්වන පෙන්, යෙදුන පැමුම
ඉඩම් රුහුසනාක ඉඩම් භාරියට උතුන්න, තාවස්සේ අස්ථ්‍රහ ඇති ලියවිලුලකින් උතුන්තාවස්සේ විසින්
ප්‍රකාරයක් බව මෙහින් ද්‍රව්‍ය ප්‍රතිඵලිය ඇති.

ಡේ. ඩේ. ජ්‍යෙෂ්ඨ,
විශේෂ මහාන්තුවරයානාත්මක්සේය.

ବୁଦ୍ଧିମିଳା କେତ୍ରର ବ୍ୟାକ.

අභ්‍යන්තර පලාතට අසිනිමා යෙරදිස්ථ්‍යුක් සේ ගහවලිපුන්දූ වේ උරුමුන සහ ගම පිකීටා තිබෙන මට ආක්‍රම නැංවීමෙහි සියේම්මූ පෙනෙනු මෙහි පහත දක්වන බිමකරු, එනම්:—

விதிகள்	குறிப்பு	விதிகள்	குறிப்பு
62	பெ, நூலிலும் விடப்படும்.	62	பெ, நூலிலும் விடப்படும்.
82	ஒரு முறை விடப்படும்.	82	ஒரு முறை விடப்படும்.
105	ஒரு முறை விடப்படும்.	105	ஒரு முறை விடப்படும்.
109	ஒரு முறை விடப்படும்.	109	ஒரு முறை விடப்படும்.
110	ஒரு முறை விடப்படும்.	110	ஒரு முறை விடப்படும்.
114	ஒரு முறை விடப்படும்.	114	ஒரு முறை விடப்படும்.
115	ஒரு முறை விடப்படும்.	115	ஒரு முறை விடப்படும்.
117	ஒரு முறை விடப்படும்.	117	ஒரு முறை விடப்படும்.
123	ஒரு முறை விடப்படும்.	123	ஒரு முறை விடப்படும்.
132	ஒரு முறை விடப்படும்.	132	ஒரு முறை விடப்படும்.
133	ஒரு முறை விடப்படும்.	133	ஒரு முறை விடப்படும்.
		851	1 33

[ඉහතකී එක්මිවලට මැදිඩු මෙහි පහත සඳහන්වෙන ත්මක්වීය මෙම දැනුවීමෙන් අඟහාරය වගේ එකේ බිම්තාරම්වන අක්කර 1කුත් පර්වස් නෑක ඉහතකී අක්කර 851කුත් දැනු 1කුත් පර්වස් 331න් බිම්තාරම් අඩ්ඩු නොවන වගේ මෙයින් දැනුගත පූඩ්ඩි.]

二〇

28

విశ్వాస

፩፻፭፻

இவ்வநிலைக் கேதியாகிய 1903 ம் ரூ-த்து ஆவணி மா 7 ந் கேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள் எடுக்கப்பட்டது கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெற்றறையும் குறித்துப் பேசவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் காலத்தில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகங்கள் மூன்பாக கொழும்பு முகத்தவாரம் கிள் டவுக் காரரது கந்தோரில் முகமூகமாய் அல்லது ஏழுத்த மூலமாய் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றிலைத்துப் போன்று குறித்து யாதும் உரிகம அல்லது உடன்றை காண்பியாதிருந்தால், மேற்கொள்ளிய குறித்து உத்தியோகத்தராக தமிழில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன்னகமெயப்பமிட்டு ஏழுத்த மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அனைத்தினரிடமிருந்துப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய அகனமென்று வெளியாக்கப்படுத்துவார்

சே. ஜி. பெரேஸ்,
குழிப்பான உத்தியோக்கள்.

କୋଲପପଟ୍ଟ କାଣ୍ଡିକଣିଙ୍ ଵିଵରମ்.

தென் மாகாணக்கின் மாத்தவை டிஸ்திரிக்கில் கங்கபொடப்பக்தவையைச் சேர்ந்த அறமுத்தை என்றும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் சாஸி துணைகள், அஃதாவது இத்தோட்டைனத்துக் குறிக் கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கிறது :—

பிரசம்படக்கு வெக்கும் 68

தண்ட.	காணியினது பெயர்.	விசாலம்.
		எ. ரா. ப.
68	பொத்தலிலதனிப்	0 1 37
82	நெதாங்கேன்யாய், எட்டம்பகாகேன்யாய், கலை முனைகாடகேன்யாய், கன்காடகன்தேகே ந்யாய்	
105	அமுக்கனத்தேகாடகேன்	821 3 11
109	தோல்லி கலவிலை	15 2 15
110	மிழுவன்விலை	0 1 9
114	பற்தேகாறக்கன்தேவிலை	3 2 38
115	பறவேப்பொத்தேவிலை	0 1 38
117	ஒஹ்கன்தேஷ்தரக்கலை	3 1 17
123	யக்டக்கன்கேனவிலை	0 2 29
132	முத்தெட்டுகேனவிலை	2 1 16
133	அலுச்தனிமேவிலை	0 1 19
		851 1 33

எல்லை, வடக்கு-ஏம்.பபுனேயும் சிலபேர்களும் உரித்துபேசும் குறுப்பொனப்பொத்தேகும்புர, ஆறுமுத்தேதொல, எஸ். டாங்கியும் சிலபேர்களும் உரித்துபேசும் போகாவததை, எம். தொன் ஜாவானிசும் சிலபேர்களும் உரித்துபேசும் அம்பகாகேன, ஜே. எஸ். கொன் கட்டிலிசும் சிலபேர்களும் உரித்துபேசும் பறத்தாப்பகேவத்தேகேன, அரசாட்சிக்குள்ள நியக்கொள்கூட்டியேகேன (14,993 மி, 14,994 மி, 14,995), எம். தொன் அந்திரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் மிமினிக்கெட்டியேவத்த, எம். காரன் ஜாவானிசும் சிலபேர்களும் உரித்துபேசும் மிமினிக்கெட்டியேகேன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் இகலவத்தேதென்ற, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மிமினிக்கெட்டியேகேன, எம். தொன் அந்திரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் மிமினிக்கெட்டியேகேன (5,941), 5,941, எம். தொன் அந்திரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் தொலைபாடவத்தேகேன (14,995 மி, 14,994), எம். தொன் அந்திரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் தொலைபாடவத்தேகேன, எம். தொன் அந்திரிசும் அப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் நன்சாகெட்டயாவத்த, குண்றத்தன உண்ணுக்கே உரித்துபேசும் பன்சலவத்தேகேன, ஆறுமுத்தேதொல, ஜே. திசன் அப்பு உரித்துபேசும் கொடமகேவத்த, ஆறுமுத்தேதொல (P.P. 4,478, 12,065), ஜே. தொன் கட்டிலிசும் உரித்துபேசும் உடன்றூாவலவத்த, எச். சிமன்காமியும் சிலபேர்களும் உரித்துபேசும் உடன்றூாவலகும்புர, எம். சல்மானும் சிலபேர்களும் உரித்துபேசும் கட்டேவத்த, எச். தொன் வல்தியன் உரித்துபேசும் வித்தாறஞ்சும்புர, எம். சல்மஹும் சிலபேர்களும் உரித்துபேசும் கெதறவத்த, எம். அந்திரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் ஹிக்காவத்த, எச். சிமன்காமி உரித்துபேசும் உடனட்டக்குள்வல (P.P. 4,478, 12,068), மேற்சொல்லிய வன் உரித்துபேசும் பின்னியத்த (P.P. 4,478, 12,069), குண்றத்தன உண்ணுக்கேயும் சிலபேர்களும் உரித்துபேசும் அம்பகாளியத்தேகும்புர, ஜே. திசன் அப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் அலவத்தொட்டென்னி, ஜயத்தன் கே அப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் அலவத்தொட்டென்னி, ஜே. திசன் அப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் கடேவத்த, எச். தொன் ஜாவானிசும் சிலபேர்களும் உரித்துபேசும் மிகாதென்னியேகும்புர, ஜி. கிழுப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் கிரிமெட்டிக்கெதன்னேவத்த, எம். தொன் ஜாவானிசும் சிலபேர்களும் உரித்துபேசும் மிகாதென்னியேகும்புர, ஜே. அப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் தண்டியிதென்னியூம்புர, ஜி. வாலகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் நெக்கத்தியியத்தேகும்புர, ஒடை, எம். தொன் ஜாவானிசும் சிலபேர்களும் உரித்துபீசும் தல்காதென்னியேகும்புர, ஜி. பாலகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் பெல்பொல்க்கொழற்றுட்டுவேவத்த, எச். புஞ்சிசுப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் உடனப்பந்தராகாவாகும்புர, ஜி. பாலாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் கெட்டக்கின்னுவலகேன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் எட்டக்கின்னுவலகேன, சிமன்காமியும் சிலபேர்களும் உரித்துபேசும் உடனட்டக்கின்னுவலகேன (P.P. 4,478, 12,068), பி. டுங் கிதுப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் பல்லேஸட்டக்கின்னுவலகும்புர, எம். புடனேயும் சிலபேர்களும் உரித்துபேசும் கொரக்காவத்த, இவ்ரூயிமத்தமியி உரித்துபேசும் கெவலன்னூதென்னி, எம். தூறுந்திறிக்கும் சிலபேர்களும் உரித்துபேசும் கிரிவரைகாவத்த, எம். டாங்கிகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் கிரிவானகொடதென்னி, பி. புஞ்சிசுப்புவும் சிலபேர்களும் உரித்துபீசும் கொரக்குதெதறவத்த, எம். புடனேயும் சிலபேர்களும் உரித்துபேசும் மில்லகாதென்னி, எம். கொக்குகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் பால்தூராத்தன்தென்னி, எஸ். எஸ். ஹர்மானிசும் சிலபேர்களும் உரித்துபேசும் தொநாக்கன்தென்னியேகும்புர, எஸ். எஸ். ஹர்மானிசும் சிலபேர்களும் உரித்துபேசும் பால்தூராக்கன்தென்னி, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் தொநார்க்கன்தென்னியேகும்புர, எம். கொக்குகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் பால்தூராக்கன்தென்னி, பி. கின்னேயும் சிலபேர்களும் உரித்துபேசும் மில்லகாதென்னியேவத்த, இவ்ரூயிமத்தமியி உரித்துபேசும் கெவலன்னூதென்னி, எச். தொன் வல்தியன் உரித்துபேசும் மடவலபொக்கேகும்புர, எச். தொன் வல்தியனும் சிலபேர்களும் உரித்துபேசும் மடவலபொக்கேலும்கீ, எ. வி. ஜாவானிசீ ரிஜில்த்தர் உரித்துபேசும் புவக்காமலகும்புர, இ. கடே உரித்துபேசும் கலபொடன்கீ, எ. வி. ஜாவானிசீ ரிஜில்த்தர் உரித்துபேசும் புவக்காமலகும்புர, எச். தொன் பல்தியனும் சிலபேர்களும் உரித்துபேசும் மடவலபொக்கேவீ, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மடவலபொக்கேகும்புர, இவ்ரூயிமத்தமியி உரித்துபேசும் கெவலன்னூதென்னி.


தெனிய, டவுன். டி. தொன் பஸ்தியன் உரித்துபேசும் அலகாலதனியேகும்புர, 50 ம், 51 ம், 52 ம் தண் கெள்) எக். தொன் வஸ்தியன் உரித்துபேசும் மடவைபோக்கேகும்புர, என். என். ஹர்மானிஸ் உரித்துபேசும் சினகஸ்த்துடில்லேவத்த, எச். தொன் வஸ்தியன் உரித்துபேசும் மடவைபொக்கேகும்புர, எம். படுனேயும் சில ரைபர்களும் உரித்துபேசும் மில்லகாதனிய, எம். கிள்ப்டவும் சிலபேர்களும் உரித்துபேசும் மில்லகாவியத்த, மேற் சொல்லியவர்கள் உரித்துபேசும் வத்தேக்கத்துவத்த, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மில்லகாவியத்த, எம். படுனேயும் சிலபேர்களும் உரித்துபேசும் பில்லகாதனிய, ஜி. கொக்குகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் கந்தபொக்கேகும்புர, எம். படுனேயும் சிலபேர்களும் உரித்துபேசும் முகுனமல்காவத்த ஜே தில ஆம் சிலபேர்களும் உரித்துபேசும் பாலுவத்த, எம். தொன் ஜாவானிசம் சிலபேர்களும் உரித்துபேசும் இம் புலகாருல்லீ, ஜே. கரூனிஸ்அப்பு உரித்துபேசும் உடைகண்தேவத்த, ஜே. அனகிகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் மிழுவன்விலேகேன, எ. பி. ஜ வாளிஸ் உரித்துபேசும் தனக்கெட்டியேவில, என். என். ஹர்மானிசம் சிலபேர்களும் உரித்துபேசும் பாலுவத்த, அரசாட்சிக்குள்ள வடக்கெட்டியேகேன்யாய ; கிழக்கு-வெறக்கு டைய எல்லீ ; தெற்கு-தலகாருமடைய எல்லீ, வேஞ்சுகமுடைய எல்லீ ; மேற்கு-வெளிகேஞும தெமட்டப்பஸ்கடைய எல்லீ (P.P. 16,083 ம், 16,084), அடிபாகத, என். என். ஹர்மானிசடைய பாலமினிக்காவகும்புர, தெமட்டப்பஸ்கம் கெறூல்வழுடைய எல்லீ.

[குறிப்பு.—சொல்லிய எல்லகைகளுக்குள்ளிதாய் இதன் கீழ் சொல்லப்படும் காணித்தன்று இந்த அறிக்கையில்லங்குத் தீவிக்கின்றது, அது அனால் 1 ஏக்கர் 2 பர்ச்சு மேற்சொல்லிய 851 ஏக்கர் 1 ரூட் 33 பர்ச்சு அளவிற்கு தூண்டியிருப்பதாக கொடுக்கப்பட்டுள்ளது.]

பிரதமபடத்து இலக்கம் 68.

தண்டு.	காணியின் பெயர்.	விசாலம்.
81 ...	கண்தேவல்கும்புர	எ. ஹ. ப. 1 0 2

[For Tracing see page 6.]



Situation : Urumutta village in Gangaboda pattywa.

Preliminary plan 68.

Lot.	Name of Land.		Extent.	A. R. P.		
68	Potuwiladeniya	0	1	37
82	Nedunehenyaya	821	3	11
105	Amukanattegodahena	15	2	15
109	Dolaihalawila	0	1	9
110	Minuanwila	3	2	38
114	Baddegedarakandewila	0	1	38
115	Barawepotewila	3	1	17
117	Orukandeaddarawila	0	2	29
123	Yakadagalahenewila	2	1	4
132	Muttettuhenewila	2	1	16
133	Aludeniywila	0	1	19
				851	1	33

Lot excluded.

81	...	Kandewalakumbura	1	0	2
----	-----	------------------	-----	-----	---	---	---

Sheets O¹⁹_{IV}, O²⁰_I, O¹⁹_{VIII}, and O²⁰_V.Surveyor-General's Office,
Colombo, May 19, 1903.P. D. WARREN,
Assistant Surveyor-General.

Boundaries of the Block comprising Lots 68, 82, 105, 109, 110, 114, 115, 117, 123, 132, and 133 in P.P. 68.

Preliminary plan 68.

Lot.	Name of Land.		Lot.	Name of Land.
1	Kuruponapattekumbura		37	Etakumawala:watta
2	Urumuttedola		38	Palle-etakumawala:kumbura
3	Bogahawatta		39	Gorakagahawatta
4	Ambigahahena		40	Gebalamadeniya, &c.
5	Partapagewatthehena		41	Kiriwanagodawatta
6	P.P. 5,941 14,993		42	Lokugedarawatta
7	5,941 14,994		43	Pahalakorakandeniya
8	5,941 14,995		44	Horakandeniyekumbura
9	Miminiketi:yewatta		45	Pabalahorakandeniya
10	Miminiketi:yehena		46	Millagahadeniyewatta
11	Ihalawattedeniya		47	Madawalabokkeudumulla
12	Dolabodawatthehena		48	Puwakgahawilakumbura
13	Ranchagodayawatta		49	Galabodawila
14	Pansala:wattehena		50	Alakoladeniyekumbura
15	Urumuttedola		51	Do.
16	Godamage:watta		52	Do.
16a	Urumuttedola		53	Kinagastudille:watta
17	P.P. 4,478 12,065		54	Millagahaliyadda
18	Udalalahuwala:watta		55	Baddegederawatta
19	Udalalahukumbura		56	Garandabokkekumbura
20	Kadewatta		57	Mugunamalgahakumburewatta
21	Gedarawatta		58	Paluwatta
22	Hikgahawatta		59	Imbulgahamulla, &c.
23	P.P. 4,478 12,068		60	Udakandewatta, &c.
24	P.P. 4,478 12,069		61	Minuanwilehena
25	Ambagahaliyaddekumbura		62	Danketiyawila
26	Alawatugodudeniya		62a	Pahale:watta
27	Alawatugodahena		62b	Bataketiyehenyaya
28	Alawatugodawatta		63	Beragama village
29	Migahadehiyekumbura		64	Talahagama village
30	Kirimetitennewatta		65	Wenagama village
31	Tandi:yedeniyakumbura		66	Welihana village
32	Nekatliyaddekumbura		67	Dematapassa village
32a	A stream		68	P.P. 6,191 16,083
33	Talgahadeniyekumbura		69	P.P. 6,191 16,084
34	Pelapolkoratu:wewatta		70	Footpath
35	Unapanduragawakumbura		71	Pahalaminikawakumbura
36	Etakumawalahena		72	Do.
			73	Do.
			74	Kehelwala village